



Will India be the 3rd Largest Economy?...

Purple Pond

a monthly newsletter from PurplePond

Edition : JANUARY 2025

FIXED DEPOSITS

INSURANCES

MUTUAL FUNDS

PMS

BONDS, NCD

WILLS

www.purplepond.in

For a few, 2024 would have been a game-changing year for multiple reasons. Let us look back at the year that went by!

- We have a new RBI governor - Mr. Sanjay Malhotra has replaced Mr. Sakhikanta Das after 6-year tenure. The new governor has his task very clearly cut out to tame inflation and create a condition for lower interest rates.
- The budget exercise for FY 2025-26 has already commenced. The finance minister will have a tough job of ensuring continuing growth despite anticipated higher interest rates.
- The good news is that India will continue to be the fastest growing major economy in the world and is expected to surpass Japan to become the 4th biggest economy in 2025 and surpass Germany to become the 3rd biggest economy in 3-years' time.
- The rupee has hit a historic low against the US dollar, which is expected to increase inflationary pressures on imports, but could provide a boost to exports.
- The forex reserves in India have declined from a peak of \$704.88 billion in Sep '24 to 658.09 billion in Nov '24.
- During the December policy meeting, the US Federal Reserve delivered a 0.25% rate cut in line with market expectations. The Fed has cumulatively delivered 100 basis points (1%) of rate cuts since it began its policy easing cycle in September 2024. The future of rate cuts to some extent would depend on the outcome of the new President's policy. And, if the stated tariff increases on China and many other countries happens, it could result in a 0.5% temporary increase in inflation and potentially a modest negative impact on growth.

- Team Purple Pond



பல காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பலருக்கு மாற்றத்தை தந்த ஆண்டாக இருந்திருக்கும். சென்ற ஆண்டைக் திரும்பிப் பார்ப்போம்!

- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு.சக்திகாந்த தாசின் 6 ஆண்டுகால பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநராக திரு.சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப் பட்டுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதும் புதிய ஆளுநரின் முக்கியப் பணியாக இருக்கும்.
- 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் திட்டமிடல் தொடங்கிவிட்டது. வட்டி விகிதங்கள் அதிகமாகப்பட்டாலும் பொருளாதார வளர்ச்சி குறையாமல் தக்கவைக்கும் சவாலை நிதியமைச்சர் எதிர்கொள்வார்.
- மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தில் இந்தியா தொடர்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி 4ஆவது பெரிய பொருளாதாரமாகவும், 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி 3ஆவது பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- அமெரிக்க டாலர்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிகக் குறைந்த மதிப்பை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கும்.
- செப்டம்பர் 2024யில் \$704.88 பில்லியனாக இந்தியாவிடம் இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு நவம்பர் 2024யில் \$658.09 பில்லியனாக குறைந்துள்ளது.
- டிசம்பரில் எதிர்பார்த்தபடி, அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.25% வரை குறைத்துள்ளது. செப்டம்பரில் தொடங்கிய வட்டி விகித குறைப்பு இதுவரை மொத்தமாக 1% வரை குறைந்துள்ளது. இதன் பிறகு, ஜனவரியில் ஆட்சி அமைக்க போகும் புதிய அதிபரின் கொள்கைகளை பொறுத்தே வரி விகித குறைப்பு அமையும். மேலும், திட்டமிட்டப்படி சீனா மற்றும் பிற நாடுகளின் இறக்குமதி சரக்குகள் மீது வரி விதிப்பு அதிகரித்தால், அமெரிக்க பணவீக்கம் 0.5% வரை அதிகரித்து பொருளாதாரத்தில் மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

— பர்ப்பி ஸ்பாண்டு

உள்நாட்டு சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்

Domestic Markets




- RBI in its bi-monthly policy has kept the repo rate unchanged, while it has lowered the cash reserve ratio for banks by 0.5%. It has also lowered the GDP growth forecast from 7.2% to 6.6%. However, the majority view by many economists is that, 6.5% GDP growth is a realistic target.
- RBI has been selling dollars to control the decline of the rupee. As a result, rupee is being withdrawn from the system. Therefore, the CRR (Cash Reserve Ratio) relaxation announced in December 2024 will likely be used more for defending the rupee than benefiting industries.
- The liquidity in the banking system has hit a new low with banks' borrowing from RBI reaching \$17.7 billion due to outflow towards advanced tax, RBI intervention in forex market and festive season cash withdrawal
- Private investment remains low, as capacity utilization is under 75%. This may create additional pressure on the government to maintain its capital spending and ensure GDP growth.
- Rural demand is good because of higher farm realization due to better MSP (Minimum Support Price), better monsoon, lower fertilizer prices, thus compensating the dip in urban demand.
- Financials, Pharma, Auto, industrials, Telecom, Hospital and Real Estate are witnessing a healthy earnings cycle, whereas, FMCG, chemicals and IT continue to face headwinds.
- The difference in interest rates between the US and India's 10-year bond yields has dropped from 3.2% to 2.2% in early 2024. This may discourage foreign portfolio investors (FPIs) from investing in Indian debt, leading to potential capital outflows. With reduced demand for Indian bonds, yields on government securities may rise, increasing the cost of borrowing for the Indian government. This could also weaken the Indian rupee against the US dollar, supporting the expectation that the US dollar will continue to strengthen. As a result, fuel prices may stay the same, even if global oil prices decline.
- The Index of Industrial Production (IIP) has improved
- The rising gold imports could threaten the current account deficit (CAD) to above 2%, only increase in services exports and remittance inflows from overseas workers could keep the CAD in check below 1.5%.
- RBI அதன் இரு மாதக் கொள்கை கூட்டத்தில் ரிப்போ வட்டியை மாற்றாமல் இருக்க முடிவெடுத்துள்ளது. மேலும், வங்கிகளின் கேஷ் ரிசர்வ் ரேஷியோ (Cash Reserve Ratio) 0.5% குறைத்துள்ளது. GDP வளர்ச்சி 7.2% இருக்குமென முன் அறிவித்திருந்தது. அதை இப்போது 6.6% க்கு குறைத்துள்ளது. இருப்பினும், பல பொருளாதார வியலாளர்கள், GDP வளர்ச்சி 6.5% ஆக இருக்குமென கணித்துள்ளார்கள்.
- RBI ரூபாயின் சரிவை கட்டுப்படுத்த அமெரிக்க டாலர்களை விற்பனை செய்துவருகிறது. அதன் விளைவாக, ரூபாய்கள் சந்தையிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதற்கான காரணமாக இருக்கின்றன. ஆகவே, டிசம்பர் 2024 இல் அறிவிக்கப்பட்ட கேஷ் ரிசர்வ் ரேஷியோ (Cash Reserve Ratio) தளர்வு, தொழில்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, ரூபாயை பாதுகாப்பதற்கே அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேம்பட்ட வரி, அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் பண்டிகைக் காலத்தில் பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற காரணங்களால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து \$17.7 பில்லியன் கடன் வாங்கியதன் மூலம் வங்கி அமைப்பில் பணப்புழக்கம் புதிய வீழ்ச்சியை எட்டியுள்ளது.
- திறன் பயன்பாடு 75% க்குக் கீழாக உள்ளதால், தனியார் முதலீடுகள் குறைந்த நிலையில் உள்ளன. இதனால், அரசு அதன் முதலீடு செலவினைத் தொடர்ந்து நிலையாக்குவதற்கும், GDP வளர்ச்சி விகிதங்களை உறுதி செய்வதற்கும் அரசின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.
- சிறந்த குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) நல்ல பருவ மழை மற்றும் குறைந்த உர விலைகள் காரணமாக, வேளாண்மை வருமானம் அதிகரித்துள்ளன. இதனால், கிராமப்புற சந்தையில் தேவைகள் அதிகரித்து உள்ளன. இது நகர்புறத்தில் ஏற்பட்டுள்ள தேவையின் சரிவை ஈடுசெய்கிறது.
- நிதி, மருந்துகள், வாகனங்கள், தொழில்துறை, டெலிகாம், மருத்துவமனை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் ஆரோக்கியமான வருவாயைக் கண்டு வருகின்றன. அதேசமயம், FMCG, இரசாயனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டுவருகின்றன.
- அமெரிக்கா மற்றும் இந்தியாவின் 10-ஆண்டு பத்திரத்தின் வட்டி விகிதம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3.2% இல் இருந்து 2.2% க்கு குறைந்துவிட்டது. இதனால், ஃபாரின் போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள், இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய மறுக்கும் வாய்ப்பு உள்ளது. இது வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியே செல்லும் சூழலை உருவாக்கக்கூடும். இந்திய பத்திரங்களுக்கான தேவை குறைவினால், அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் உயரலாம். இது இந்திய அரசாங்கத்தின் கடன் வாங்கும் செலவினை அதிகரிக்கக்கூடும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வீழக்கூடும். இதனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும், எரிபொருள் விலைகள் மாறாமல் இருக்கும்.
- தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) மேம்பட்டுள்ளது.
- உயரும் தங்க இறக்குமதிகளால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) 2% க்கும் மேல் உயரும். சேவை ஏற்றுமதியில் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டில் பணியாற்றும் மக்களிடமிருந்து பணப் பரிவர்த்தனைகளால் மட்டுமே CAD 1.5% க்குக் கீழே கட்டுப்படுத்த முடியும்,

Monthly Market Snapshot


Monthly Market Snapshot

	30-11-2024	31-12-2024	Difference	Change in %
BSE Sensex	79,803	78,226	▼ -1,576	-1.98
Nifty 50	24,141	23,645	▼ -496	-2.05
Nifty Bank	52088	50,889	▼ -1,199	-2.30
BSE Mid Cap	46,096	46,437	▲ 341	0.74
BSE Small Cap	55,264	55,166	▼ -98	-0.18
Gold (Rs./10 gm)	78,173	77,723	▼ -450	-0.58
Silver (Rs./Kg)	94,600	95,400	▲ 800	0.85
USD/INR	84.61	85.79	▲ 1.18	1.39
Brent Crude (\$/Barrel)	72.23	74.42	▲ 2.19	3.03
10 years G-Sec	6.75	6.87	▲ 0.12	1.78


Indian Economic Indicators




Retail inflation was 5.48% in the month of Dec 2024.



Wholesale inflation was 1.89% in Dec 2024





Government data showed that Gross Domestic Product (GDP) of the Indian economy was 5.4% in the month of Sep 2024.




IIP growth rose to 3.5% in Oct 2024 from -0.1 in Aug 2024


Domestic Equity Markets




During the month of Dec 2024 Nifty 50 P/E was 21.79.



During the month of Dec 2024 Sensex P/E was 22.70.



During the month of Dec 2024 Nifty Midcap 100 P/E was 42.90



During the month of Dec 24 Nifty Small cap 250 P/E was 34.39

Domestic Equity Markets



Returns of Major NSE Indices

2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
IT 57.97%	Small Cap 69.57%	Media 10.30%	Metal 45.20%	Realty 110.22%	IT 23.64%	Realty 28.49%	Pharma 60.43%	Metal 69.66%	PSU Bank 70.92%	Realty 80.37%	Pharma 38.98%
Pharma 26.51%	PSU Bank 67.07%	Small Cap 10.20%	Auto 10.75%	Small Cap 57.47%	FMCG 13.57%	Finance 25.65%	IT 54.75%	Small Cap 61.94%	Metal 21.83%	Small Cap 48.73%	Realty 33.06%
FMCG 12.18%	Mid Cap 60.26%	Pharma 9.26%	Mid Cap 5.41%	Mid Cap 54.53%	Finance 10.54%	Large Cap 10.42%	Small Cap 25.02%	IT 59.58%	FMCG 17.59%	Auto 46.38%	Small Cap 26.54%
Auto 9.41%	Finance 57.34%	Mid Cap 8.41%	Finance 4.93%	Metal 48.71%	Large Cap 1.13%	IT 8.39%	Mid Cap 24.31%	Realty 54.26%	Auto 15.36%	Mid Cap 43.9%	Mid Cap 23.29%
Large Cap 6.46%	Auto 56.69%	FMCG 0.33%	PSU Bank 4.11%	Finance 41.56%	Pharma -7.77%	Mid Cap -0.28%	Metal 16.14%	Mid Cap 46.81%	Finance 9.55%	Pharma 36.8%	Auto 23.11%
Media 1.50%	Pharma 43.42%	IT -0.03%	Large Cap 3.60%	Media 32.80%	Mid Cap -13.26%	FMCG -1.29%	Large Cap 14.82%	PSU Bank 44.37%	Large Cap 3.64%	PSU Bank 33.25%	IT 21.65%
Mid Cap -3.01%	Large Cap 33.17%	Auto -0.32%	FMCG 2.78%	Auto 31.47%	PSU Bank -16.47%	Small Cap -8.27%	FMCG 13.42%	Media 34.56%	Mid Cap 2.97%	FMCG 29.52%	PSU Bank 13.86%
Finance -7.32%	Media 33.02%	Large Cap -2.41%	Small Cap 0.36%	Large Cap 31.15%	Metal -19.84%	Pharma -9.34%	Auto 11.43%	Large Cap 25.04%	Small Cap -3.66%	IT 23.7%	Large Cap 12.16%
Small Cap -8.14%	FMCG 18.22%	Finance -5.41%	Media -0.85%	FMCG 29.47%	Auto -22.99%	Auto -10.69%	Realty 5.11%	Auto 18.96%	Media -10.25%	Media 21.10%	Finance 10.02%
Metal -14.26%	IT 17.84%	Realty -15.02%	Realty -4.20%	PSU Bank 24.17%	Media -25.80%	Metal -11.20%	Finance 4.46%	Finance 13.96%	Realty -10.84%	Large Cap 19.64%	Metal 7.95%
PSU Bank -30.44%	Realty 10.02%	Metal -31.35%	IT -7.25%	IT 12.21%	Small Cap -26.68%	PSU Bank -18.25%	Media -8.55%	Pharma 10.12%	Pharma 10.12%	Metal 16.40%	FMCG -0.58%
Realty -34.38%	Metal 7.02%	PSU Bank -32.91%	Pharma -14.18%	Pharma -6.32%	Realty -32.87%	Media -29.72%	PSU Bank -30.50%	FMCG 9.96%	IT -26.11%	Finance 12.50%	Media -24.54%

	IT returns represented by NIFTY IT
	Metal returns represented by NIFTY Metal
	Realty returns represented by NIFTY Realty
	Auto returns represented by NIFTY Auto
	Pharma returns represented by NIFTY Pharma
	Media returns represented by NIFTY Media


	Finance returns represented by NIFTY Finance
	FMCG returns represented by NIFTY FMCG
	PSU Bank returns represented by NIFTY PSU Bank
	Large cap returns represented by NIFTY 100
	Mid cap returns represented by NIFTY Midcap 150
	SmallCap returns represented by Nifty SmallCap 250

Source: MFI Explorer


Unity Small Finance Bank Fixed Deposit

Tenure	General FD	Senior Citizen
181 Days	8.25	8.75
201 Days	8.25	8.75
501 Days	8.75	9.25
701 Days	8.75	9.25
1001 Days	9.00	9.50

Domestic Debt Markets



Bond yields fell on expectations of dovish commentary from the U.S. Federal Reserve (Fed) in its monetary policy review. Yields fell as easing domestic consumer inflation betters the interest rates outlook along with fixed-income assets.



The Monetary Policy Committee (MPC) in its first bi-monthly monetary policy review of FY24 kept key policy repo rate unchanged at 6.50% with immediate effect, after six consecutive rate hikes.

Asset Class Returns

2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
Equity 4.44%	Equity 35.53%	Debt 8.63%	Debt 12.91%	Equity 33.54%	Gold 7.87%	Gold 23.79%	Gold 27.88%	Equity 27.47%	Gold 13.94%	Equity 23.49%	Gold 21.69%
Debt 3.79%	Debt 14.31%	Equity -1.90%	Gold 11.35%	Gold 5.12%	Debt 5.91%	Debt 10.72%	Equity 15.57%	Debt 3.44%	Equity 3.66%	Gold 13.13%	Equity 16.62%
Gold -4.50%	Gold -7.91%	Gold -6.65%	Equity 3.70%	Debt 4.71%	Equity -1.00%	Equity 8.68%	Debt 12.25%	Gold -4.21%	Debt 2.51%	Debt 7.98%	Debt 8.78%

- Equity** Equity Returns represented by Nifty 200 Index
- Debt** Debt Returns represented by GILT Fund
- Gold** Gold Returns represented by domestic prices of Gold


Source: MFI Explorer

International Markets


சர்வதேசத் சந்தை நிலவரங்கள்

- There has been a regime change in Syria. This has strengthened the hands of the western alliance and resulted in the Russian influence shrinking.
- Romania and Bulgaria join the Schengen zone from January 1, 2025. With this, the number of countries in the European Union stand increased. This would enhance tourism in these two countries and integrate them into the larger economic block.
- England and rest of Europe has not shown the political will to boost domestic demand through financial or monetary measures, or to improve overall returns on investments.
- Japanese inflation jumps to 2.7% in November.
- Switzerland withdrew the most favoured nation (MFN) status extended to India citing the Supreme Court ruling against Nestlé. With this the double taxation agreement between the two countries stands annulled w.e.f January 1, 2025. This could lead to a higher retention of dividend withholding tax from 5 to 10% for Indian companies based in Switzerland.
- The US economy has a robust momentum with growth having surprised on the upside for the last few quarters. The US labour market also seems to have largely stabilized strongly, and both business and consumer confidence are on the upswing.
- Honda Motor Co is absorbing Nissan Motor Co and there is a good possibility for Mitsubishi to also join force. This follows a global trend of consolidation in automobile sector where in Volkswagen group already owns brands such as Audi, Porsche, Škoda, SEAT, Cupra, Bentley, Bugatti, Lamborghini and Commercial Vehicle Brands Volkswagen, Scania, MAN and Motorcycle Brand Ducati and there is an existing worldwide collaboration between Hyundai Motor Company with Kia Motors and Suzuki with Toyota in India.
- சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் கூட்டணி வலுப்பெற்று ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
- ருமேனியா மற்றும் பல்கேரியா, ஜனவரி 1 2025 முதல் ஸ்சேஞ்சன் ஜோனில் (Schengen Zone) இணைகின்றன. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இவ்விரு நாடுகளின் சுற்றுலா மற்றும் பொருளாதாரம் உயரும்.
- இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகள் தனது உள்நாட்டு தேவையை அதிகரிக்கவோ அல்லது முதலீடுகளின் ஒட்டுமொத்த வருவாயை மேம்படுத்தவோ எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பானின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.7% ஆக உயர்ந்துள்ளது.
- நெஸ்ட்லேவுக்கு (Nestlé) எதிரான இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, இந்தியாவிற்கு வழங்கப்பட்ட 'மிகவும் விருப்பமான நாடு' (Most Favoured Nation) அந்தஸ்தை, சுவிட்சர்லாந்து திரும்பப் பெற்றது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரிவிதிப்பு ஒப்பந்தம் ஜனவரி 1, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக, சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களின் ஈவுத் தொகை (பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் லாபம்) மீதான வரி விகிதம் 5% முதல் 10% வரை உயரும்.
- அமெரிக்கப் பொருளாதாரம் சமீபத்திய மாதங்களில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு சீராக வளர்ந்து வருகிறது. வேலைவாய்ப்புகளும் நிலையானதாக உள்ளதால், வருங்காலங்களில் பொருளாதாரம் மேலும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோண்டா மோட்டார் நிறுவனம் நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைகிறது. மேலும் மிட்சுபிஷியும் (Mitsubishi) இதனுடன் இணைய வாய்ப்புள்ளது. இது உலகளவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணையும் போக்கை காட்டுகிறது. உதாரணமாக, வோல்க்ஸ்வேகன் குழு - ஆடி (Audi) போர்ஷே, ஸ்கோடா, லாம்போர்கினி, டுகாட்டி போன்ற பிராண்டுகளை கொண்டுள்ளது. அதேபோல் ஹூண்டாய்-கியா மற்றும் இந்தியாவில் சுசுகி-டொயோட்டா ஆகியவை ஏற்கனவே இணைந்து செயல்படுகின்றன.







US real GDP was 3.1 in Sep 24. The S&P Global US Composite PMI Output Index was 56.6 in the month of Dec 24.



The seasonally adjusted Eurozone Composite PMI Output Index was 49.5 in Dec 24.




Caixin's China manufacturing purchasing managers' index (PMI) was 51.7 in the month of Dec 24.




Eurozone inflation was 2.2% in the month of Nov 24. U.S. inflation to 2.8% in Nov 24.


Global Markets




U.S. Treasury prices was 4.57% in the month of Dec 2024



Gold price (Per 10 Grams) was ₹77,723 in the month of Dec 2024



Brent crude oil prices was \$74.42 in the month of Dec 2024



U.S. dollar price was ₹85.79 in the month of Dec 2024.

Corporate Fixed Deposit							
Tenure	Period	Bajaj Finance	Mahindra Finance	PNB Housing Finance	LIC	Unity Finance	Shriram Finance
12 Months	Monthly	7.16	7.10	7.21	7.00		7.59
	Quarterly	7.20	7.20	7.25			7.63
	Half yearly	7.27	7.25	7.32			7.71
	Annual	7.40	7.50	7.45	7.25	7.85	7.85
24 Months	Monthly	7.53	7.30	6.79	7.35		7.87
	Quarterly	7.58	7.40	6.83			7.92
	Half yearly	7.65	7.55	6.89			8.00
	Annual	7.80	7.80	7.00	7.60	7.90	8.15
36 Months	Monthly	7.81	7.55	7.58	7.50		8.38
	Quarterly	7.87	7.65	7.63			8.43
	Half yearly	7.94	7.85	7.70			8.52
	Annual	8.10	8.10	7.85	7.75	8.15	8.70
48 Months	Monthly	7.81	7.50	7.16			8.42
	Quarterly	7.87	7.60	7.20			8.47
	Half yearly	7.94	7.80	7.26			8.56
	Annual	8.10	8.05	7.40		8.15	8.75
60 Months	Monthly	7.81	7.55	7.39	7.50		8.47
	Quarterly	7.87	7.65	7.44			8.52
	Half yearly	7.94	7.85	7.51			8.62
	Annual	8.10	8.10	7.60	7.75	8.15	8.80
Senior Citizen Additional Interest		0.25	0.25	0.30	0.25	0.50	0.50
Women including Minor Additional Interest							0.10



Multi-Asset Mutual Funds: A Comprehensive Guide

In the ever-evolving world of investments, multi-asset mutual funds have emerged as a versatile and attractive option for investors seeking to balance risk and return. Let's look into the fundamental concepts of asset allocation, the advantages it offers, and how incorporating equities, debt, and gold into a multi-asset fund can enhance portfolio diversification.

1. Basic Concept of Asset Allocation

Asset allocation is the strategic distribution of investments across various asset classes, such as equities, bonds, and commodities, to achieve a desired balance of risk and return. The primary goal is to optimize the portfolio's performance by diversifying investments, thereby reducing the impact of market volatility on the overall portfolio.

2. Advantages of Asset Allocation

- **Risk Management:** By spreading investments across different asset classes, investors can mitigate the risk associated with any single asset class. This helps in cushioning the portfolio against market fluctuations.
- **Enhanced Returns:** A well-diversified portfolio can potentially offer better returns over the long term, as it leverages the growth potential of various asset classes.
- **Flexibility:** Asset allocation allows investors to adjust their portfolios based on changing market conditions and personal financial goals.

3. Components of a Multi-Asset Fund: Equity, Debt, and Gold

Multi-asset funds typically include a mix of equities, debt instruments, and gold. Each of these components plays a unique role in the portfolio:

- **Equities:** Represent ownership in companies and offer the potential for high returns through capital appreciation and dividends. However, they also come with higher volatility.
- **Debt Instruments:** Include bonds and other fixed-income securities that provide regular interest payments and are generally considered safer than equities. They help stabilize the portfolio by offering steady returns.

- **Gold:** Acts as a hedge against inflation and currency fluctuations. It is often seen as a safe-haven asset during economic uncertainties.

4. Non-Correlated Asset Performance as a Portfolio Diversifier

One of the key benefits of a multi-asset fund is the inclusion of non-correlated assets. Non-correlated assets are those that do not move in tandem with each other. For instance, when equity markets are down, bonds or gold might perform well, and vice versa. This non-correlation helps in:

- **Reducing Volatility:** By including assets that react differently to market conditions, the overall portfolio experiences less volatility.
- **Improving Stability:** Non-correlated assets provide a stabilizing effect, ensuring that the portfolio does not suffer significant losses during market downturns.
- **Maximizing Returns:** Diversification across non-correlated assets can lead to more consistent and potentially higher returns over time.

Conclusion

Multi-asset mutual funds offer a balanced approach to investing by combining the growth potential of equities, the stability of debt instruments, and the protective qualities of gold. Through strategic asset allocation and the inclusion of non-correlated assets, these funds provide investors with a diversified portfolio that can navigate various market conditions effectively. Whether you are a seasoned investor or a beginner, multi-asset mutual funds can be a valuable addition to your investment strategy.

Year	Indian Equities (%)	Indian Fixed Income (%)	Gold (%)	Multi Asset
2014	31.40	8.63	-6.60	25.00
2015	-5.00	7.86	-6.20	-0.82
2016	1.90	7.46	10.10	3.78
2017	28.60	6.86	5.10	35.94
2018	5.90	7.75	7.90	-3.08
2019	14.40	6.85	24.60	7.75
2020	15.80	6.00	28.00	16.80
2021	22.00	6.20	-3.60	30.11
2022	-4.60	7.30	13.40	3.34
2023	10.50	7.00	5.40	24.85
2024	8.24	6.82	-0.36	14.55

பல-சொத்து மியூச்சுவல் : பண்டுகள்: ஒரு விரிவான வழிகாட்டி

பல-சொத்து பரஸ்பர நிதிகள் (Multi Asset Mutual Funds) என்பது ரிஸ்க் மற்றும் வருமானத்தை சமநிலைப்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான நிதியாக உருவெடுத்துள்ளன. சொத்து ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்துக்கள், அதனால் கிடைக்கும் நன்மைகள், மற்றும் பங்கு (Equities) கடன் பத்திரங்கள் (Debt), தங்கம் (Gold) போன்றவற்றை பல-சொத்து நிதியில் சேர்ப்பதன் மூலம் தங்கள் முதலீட்டுத் தொகுப்பின் வேறுபாட்டை (Portfolio Diversification) மேம்படுத்துவதற்கான வழிகளை இக்கட்டுரையில் நன்கு ஆராய்வோம்.

1. சொத்து ஒதுக்கீட்டின் அடிப்படைக் கருத்து

சொத்து ஒதுக்கீடு என்பது - பங்குகள், பத்திரங்கள் மற்றும் பொருட்கள் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் திட்டமிட்டு முதலீடு செய்யும் முறையாகும். முதலீடுகளை பல்வகைப்படுத்துவதன் மூலம் முதலீட்டுத் தொகுப்பின் (Portfolio) செயல்திறனை மேம்படுத்துவதே இதன் முதன்மையான குறிக்கோளாகும். இப்படிச் செய்வதன் மூலம், மொத்த போர்ட்:போலியோவில் சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைத்து, சமநிலையை ஏற்படுத்த முடியும்.

2. சொத்து ஒதுக்கீட்டின் நன்மைகள்

- இடர் மேலாண்மை: பல்வேறு சொத்து வகுப்புகளில் முதலீடுகளை சமநிலைப்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சொத்து வகுப்புடனும் தொடர்புடைய இடர்களை முதலீட்டாளர்களால் குறைக்க முடியும். இது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக போர்ட்:போலியோவை மேம்படுத்த இது உதவும்.
- மேம்படுத்தப்பட்ட வருமானம்: பல்வேறு சொத்து வகுப்புகளின் வளர்ச்சி திறனை பல்வகைப்படுத்தப்பட்ட போர்ட்:போலியோ மேம்படுத்துவதால், நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தை வழங்க முடியும்.
- நெகிழ்வுத்தன்மை: மாறிவரும் சந்தை நிலைமைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தனிப்பட்ட நிதி இலக்குகளின் அடிப்படையில், தங்கள் போர்ட்:போலியோக்களை சரிசெய்ய இது அனுமதிக்கிறது.

3. பல-சொத்து மியூச்சுவல் : பண்டுகளின் கூறுகள்:

பல சொத்து நிதிகளில் பொதுவாக பங்குகள் (Equity), கடன் பத்திரங்கள் (Debt) மற்றும் தங்கம் ஆகியவற்றின் கலவை அடங்கி இருக்கும். இந்த கூறுகள் ஒவ்வொன்றும் போர்ட்:போலியோவில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கிறது:

- பங்குகள் (Equities): நிறுவனங்களில் உரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்குகள் மூலமாக மூலதன வளர்ச்சியும் விகிதத்தின் மூலம் அதிக வருமானமும் பெற முடியும். ஆனால், இவை அதிக மாறுபாடுகளைக் கொண்டிருக்கக்கூடும்.

- கடன் பத்திரங்கள் (Debt): இதில் டிபிக்ஸ்ட் இன்கம் பத்திரங்கள் மற்றும் பிற கடன் பத்திரங்கள் அடங்கும். இவை வழக்கமாக வழங்கும் வட்டியையே வழங்குகின்றன. ஆனால், இவை பங்குகளை விட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், இவை நிலையான வருமானத்தை வழங்குவதன் மூலம் போர்ட்:போலியோவை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன.
- தங்கம் (Gold): பணவீக்கம் மற்றும் பண மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக பாதுகாப்பாக செயல்படும். பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையிலும் இது பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது.

4. தொகுத்திடாத சொத்துகளின் செயல்திறன்

பல சொத்துகளை கொண்ட Mutual Fund-களின் முக்கிய நன்மைகளில் ஒன்று, தொகுத்திடாத சொத்துகளைச் சேர்ப்பதே ஆகும். தொகுத்திடாத சொத்துகள் என்பவை சந்தை நிலைகளில் ஒரே மாதிரியான இயக்கங்களைக் காட்டாதவை. எடுத்துக்காட்டாக, பங்கு சந்தைகள் சரிவடைந்த போது, கடன் சாதனங்கள் அல்லது தங்கம் நல்ல செயல்திறனைக் காட்டலாம்.

- நிலையற்ற தன்மையைக் குறைத்தல்: சந்தை நிலைமைகளுக்கு, வித்தியாசமாக செயல்படும் சொத்துகளைச் சேர்ப்பதன் மூலம், ஒட்டுமொத்த போர்ட்:போலியோவிலும் குறைந்த ஏற்ற இறக்கத்தை உருவாக்கி சமநிலையை ஏற்படுத்தும்.
- நிலைத்தன்மையை மேம்படுத்தல்: தொகுத்திடாத சொத்துகள், portfolio வின் மொத்த நிலைத்தன்மையை உறுதியாக்கி, சந்தை சரிவுகளின் போதும் பெரிய இழப்புகளை தவிர்க்க உதவுகின்றன.
- சீரான வருமானம்: தொகுத்திடாத சொத்துகளில் பல்வகைப்படுத்தல் மூலம், காலப்போக்கில் தொடர்ந்து நிலையான மற்றும் அதிகமான வருமானத்திற்கு வழிவகுக்கும்.

முடிவுரை

பல-சொத்து பரஸ்பர நிதிகள் (multi-asset mutual funds), பங்குகளின் (Equity) வளர்ச்சி திறன், கடன் கருவிகளின் (Debt) நிலைத்தன்மை மற்றும் தங்கத்தின் பாதுகாப்பு குணங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முதலீடு செய்வதற்கான சமநிலையான அணுகுமுறையை வழங்குகின்றன. திட்டமிடப்பட்ட சொத்து ஒதுக்கீடு மற்றும் தொகுக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த நிதிகள், முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சந்தை நிலைமைகளை திறம்பட வழி நடத்தக்கூடிய பல்வகைப்பட்ட போர்ட்:போலியோவை வழங்குகின்றன. நீங்கள் அனுபவமுள்ள முதலீட்டாளராக இருந்தாலும் அல்லது தொடக்கநிலையாளராக இருந்தாலும், இந்த பல-சொத்து பரஸ்பர நிதிகள் உங்கள் முதலீட்டு யுக்திக்கு மதிப்புமிக்கதாக இருக்கும்.



Snippets

துணுக்குகள்

- Global Capability Centers (GCCs) are projected to witness an 18-20% surge in hiring in 2025. Over the next year, approximately 340,000 to 380,000 new hires are expected, adding to the existing workforce of over 1.9 million. This year, GCCs are likely to outpace IT companies in recruitment numbers.
- India is the largest exporter of precious and semi-precious stones, the third largest exporter of insecticides, the eighth largest exporter of rubber pneumatic tyres, and ninth largest exporter of semiconductors.
- In the first half of 2024-25, Apple exported nearly \$6 billion worth of India-made iPhones, while automobile exports grew by 14.3%, driven by passenger vehicles and two-wheelers.
- Backward states like Uttar Pradesh (UP) and Bihar have seen increased investment in infrastructure, including fibre optic cables, mobile towers, roadways, bridges, rail lines, and educational institutions (engineering, polytechnic, and medical colleges). These efforts are now reflected in indicators like power consumption and data usage. Such initiatives help narrow the economic divide and ensure a continuous supply of trained manpower for emerging sectors.
- The number of unincorporated enterprises in India increased by 12.7% year-on-year to 73.4 million between October 2023 and September 2024, with women ownership of businesses rising. These enterprises created 10% more jobs across service sectors (17.9%), manufacturing (10%) and trade (1.9%).
- With an objective to reducing digital frauds, Reserve Bank of India (RBI) has initiated efforts to use artificial intelligence (AI) to detect mule accounts (a gullible person's bank account being used to channel fraud proceeds).
- India's renewable energy generation capacity has risen 14% to 214 GW
- India auctioned off 24 important mineral blocks in four rounds, including the first-ever Tungsten, Cobalt, and Lithium blocks. Vedanta secured licenses, for Tungsten & Cobalt. Maiki South Mining from Kolkata received the license for Lithium.
- India has begun exploring and developing undersea mineral resources in its exclusive economic zone (EEZ) by launching its first auction of 13 offshore mineral blocks, which include lime mud, construction sand, and polymetallic nodules and crusts.
- Through a strategic partnership with Argentina's state-owned CAMYEN, Khanij Bidesh India Limited (KABIL), a joint venture of NALCO, Hindustan Copper, and Mineral Exploration Company, has secured the rights to explore five lithium brine blocks in Argentina's Catamarca province. This marks India's step towards gaining a global presence in critical minerals and reducing reliance on Chinese supplies.

2025ஆம் ஆண்டு குளோபல் கேப்பிளிடி சென்டரில் (Global Capability Center -GCC) ஆட்களை பணியமர்த்தப்படுவது 18% - 20% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் 3,40,00 முதல் 3,80,000 வரை ஆட்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது (தற்போது 1.9 மில்லியன் பேர் உள்ளனர்). இந்தாண்டு ஜூன் நிறுவங்களை விட அதிக பேர் குளோபல் கேப்பிளிடி சென்டரில் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தின கற்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா, பூச்சிக்கொல்லி ஏற்றுமதியில் 3ஆம் இடத்திலும் ரப்பர் டயர் ஏற்றுமதியில் 8ஆம் இடத்திலும், செமி கண்டக்டர்கள் ஏற்றுமதியில் 9ஆம் இடத்திலும் உள்ளது.

2024 - 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிள் நிறுவனம் \$6 பில்லியன் மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜூ-போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஏற்றுமதி, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதியால் 14.3% வரை உயர்ந்துள்ளது.

பின் தங்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் (UP) மற்றும் பீகாரில், டைபர் ஆப்டிக் கேபிள்கள், மொபைல் டவர்கள், சாலைகள், பாலங்கள், ரயில்பாதைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்) ஆகியவற்றில் பல மேம்பாடு முதலீடுகளை கண்டுள்ளன. இந்த திட்டங்களால் அந்த மாநிலங்களின் மின்சாரப் பயன்பாடு மற்றும் ஐயுவய உபயோகிப்பின் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இந்த திட்டங்களினால், மாநிலங்களுக்கிடையே உள்ள பொருளாதார வேறுபாடு குறைந்து, புதிய துறைகளுக்கான பயிற்சியுள்ள மனிதவளத்தை தொடர்ந்து வழங்குவதையும் உறுதி செய்கின்றன.

2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத துறை வணிகங்களின் எண்ணிக்கை 12.7% ஆக உயர்ந்து 73.4 மில்லியனாக வந்துள்ளது. இதில் பெண்களால் நடத்தப்படும் வணிகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த துறை வணிகங்களால் சேவை (17.9%), உற்பத்தி (10%) மற்றும் வர்த்தகம் (1.9%) துறைகளில் 10% அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

டிஜிட்டல் மோசடிகளை குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி "மய்யூல் கணக்குகள்" (ஒரு நபரின் வங்கிக் கணக்கினை மோசடி பணத்தை பரிமாற்றுவதற்குப் பயன்படுத்துவது) கண்டறிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் புதாப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திறன் 14% வளர்ந்து, 214 பிறு ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, 24 முக்கிய கனிமச் சுரங்கங்களை நான்கு சுற்றுக்களாக ஏலமிட்டது. அதில் முதல்முறையாக தங்கஸ்டன், கோபால்ட் மற்றும் லித்தியம் சுரங்கங்கள் அடங்கும். வேடாந்தா தங்கஸ்டன் மற்றும் கோபால்ட் சுரங்கங்களுக்கு உரிமம் பெற்றது. கொல்கத்தாவைச் சேர்ந்த மைகி சவுத் மைனிங் லித்தியம் சுரங்கத்திற்கு உரிமம் பெற்றது.

இந்தியா தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone - EEZ) கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்து, 13 கடல் கனிமத் தொகுதிகளின் முதல் ஏலத்தை தொடங்கியது. இதில் சுண்ணாம்பு மண், கட்டுமான மணல் மற்றும் பாலிமெட்டாலிக் முடிச்சுகள் மற்றும் மேலோடுகள் ஆகியவை அடங்கும்.

அர்ஜென்டினா அரசு நிறுவனமான CAMYEN உடன் உடன்பாட்டின் மூலம், நால்கோ (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper), மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேன் கம்பனி (ஆன்டெசயட் நுஜிட்முசயவழை ஊழலியலெ) - இவை இணைந்து உருவாக்கப்பட்ட கனிஜ் பிஷேத் இந்தியா லிமிடெட் (KABIL) அர்ஜென்டினாவின் கேடமர்கா மாகாணத்தில் 5 லித்தியங்களுக்கான ஆராய்ச்சி உரிமைகளை பெற்றுள்ளது. இது முக்கிய கனிம வளங்களில் இந்தியாவின் உலகளாவிய நிலையை உறுதிப்படுத்துவதுடன், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் முயற்சியாகும்.

- With only 42% of the budgeted government capital spending been accomplished, our ability to implement capex program is questionable (only the roadways and railways ministries have managed to keep pace). Similarly disinvestment, and corporate tax growth (of 1.2% against a budgeted growth of 12%) has been a disappointment.
- Thankfully retail loans are moderating, but slowing non-retail bank credits remain a matter of concern
- Higher electronics and services exports are expected to compensate for incremental cost of crude oil and gold imports due to depreciating rupee.
- Companies offering premium goods and services continue to enjoy better profit margins.
- It is time to wrap up 2024, and we list below some of the major policy initiative taken by the central government. Some of them could be history altering, some could have limited impact, and some could just fizzle out
 - One Nation, One Election
 - Unified Pension Scheme

- Scrapping of angel tax
- Employment-linked scheme
- PM Internship Scheme
- Indexation benefit for immovable assets removed
- Policies for better Rooftop solar power & EVs
- The world awaits the swearing in of Donald Trump as the US President again and true to his reputation, he is already causing consternation to many. Let us hope that his presidency works favourably towards India.

The large cap valuations are closer to long term averages while the mid and small caps despite the recent correction trade at premium supported by strong domestic flows. Customers are advised to tilt their asset allocation in Equity towards Large Cap Funds.

PurplePond is committed to continuing to provide exceptional value and service to you and your family.

We wish all our customers a very happy, healthy, and a prosperous 2025.

- திட்டமிடப்பட்ட அரசு செலவுகளில் 42% மட்டுமே நிறைவடைந்துள்ளன. சாலை மற்றும் இரயில்வே அமைச்சகம் மட்டுமே செலவு இலக்கை எட்டவுள்ளன. அரசின் பங்குகளை விற்கும் முயற்சிகளும் எதிர்பார்த்த அளவிற்கு எட்டவில்லை. கார்ப்பரேட் வரி வளர்ச்சி வெறும் 1.2% ஆகவே உள்ளது. இது திட்டமிட்ட இலக்கான 12 சதவீதத்தை விட மிக குறைவானது ஆகும்.
- சில்லறை கடன்கள் நிலையாக இருந்தாலும் வணிகம் மற்றும் தொழில்துறை வங்கிக் கடன்களில் ஏற்பட்டுள்ள மந்தநிலை கவலையை ஏற்படுத்துகிறது.
- ரூபாய் மதிப்பு வீழ்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது இது இறக்குமதியின் விலை உயர்வை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பல நிறுவனங்கள், பிரீமியம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் அதிக லாபத்தை பெறுகிறது.
- 2024 முடிவடைந்துள்ள நிலையில் சென்றாண்டு மத்திய அரசு கொண்டு வந்த பல முக்கிய திட்டங்களை கீழே பட்டியலிடுகிறோம். இவ்வாண்டு, இவற்றில் சில திட்டங்கள் வரலாற்றை மாற்ற கூடியதாக இருக்கலாம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது வெறுமென மறைந்து போகலாம்.
 - ஒரே நாடு, ஒரே தேர்தல்
 - ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
 - ஏஞ்சல் வரி நீக்கல் (ஏஞ்சல் வரி என்பது ஸ்டார்ட்அப்புகளில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் செய்யும் அதிகப்படியான முதலீடுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும்.)

- வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
- பிரதமர் பயிற்சி திட்டம்
- அசையா சொத்துகளுக்கான குறியீட்டு பலன் நீக்கல்
- சூரிய சக்தி மற்றும் மின் வண்டிகளுக்கான கொள்கைகள்.

- அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்பின் பதவி ஏற்பை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே அவர் ஏற்கனவே பலருக்கும் கவலையை ஏற்படுத்த தொடங்கிவிட்டார். அவரது பதவி காலத்தில் இந்தியாவிற்கு சாதகமான விளைவுகளை கொண்டு வரும் என்று நம்புவோம்.

லார்ஜ்-கேப் (Large Cap) பங்குகள் தங்கள் நீண்டகால சராசரி மதிப்பில் இருக்கின்றன. அதேவேளை, சமீபத்திய சரிவிற்கு பிறகும், ஸ்மால்-கேப் (small cap) மற்றும் மிட்-கேப் (Mid cap) பங்குகள் அதிகமான உள்ளூர் முதலீடுகள் காரணமாக இன்னும் அதிக மதிப்பில் இருக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு முதலீடுகளில் அதிகமானவற்றை லார்ஜ்-கேப் நிதிக்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து சேவையை வழங்க **PurplePond** காத்திருக்கிறது.





Purple Pond

Plan ▶ Protect ▶ Plough ▶ Prosper



Risk Mitigation & Financial Planning

Suite 304, Challengall, Door # 11/11A,
Sir Theyagaraya Road, T.Nagar, Chennai - 600 017.
Phone : +91 78100 27636 / Email : contact@purplepond.in

www.purplepond.in

FIXED DEPOSITS

INSURANCES

MUTUAL FUNDS

PMS

BONDS, NCD

WILLS

CHENNAI ◊ COIMBATORE ◊ HYDERABAD
KUMBAKONAM ◊ SALEM ◊ TRICHY

Disclaimer

All information contained in this document has been obtained by Purplepond from sources believed by it to be accurate and reliable. Although reasonable care has been taken to ensure that the information herein is true, such information is provided 'as is' without any warranty of any kind, and Purplepond or its affiliates or group companies and its respective directors, officers, or employees in particular, makes no representation or warranty, express or implied, as to the accuracy, suitability, reliability, timelines or completeness of any such information. All information contained herein must be construed solely as statements of opinion, and Purplepond, or its affiliates and its respective directors, officers, or employees shall not be liable for any losses or injury, liability or damage of any kind incurred from and arising out of any use of this document or its contents in any manner, whatsoever. Opinions expressed in this document are not the opinions of our holding company, Purplepond, and should not be construed as any indication of credit rating or grading of Purplepond for any instruments that have been issued or are to be issued by any entity.